

- 4) அ. அயனச் சூறாவளிகளின் தோற்றும், கட்டமைப்பு, விருத்தி தொடர்பாக கோடபாட்டு ரீதியான கருத்துக்களை முன்வைக்குக.

(12 புள்ளிகள்)

- ஆ. அயனச் சூறாவளிகளினால் ஏற்படும் பாதிப்புகள் அயன வலய நாடுகளின் அபிவிருத்திக்கு எவ்வகையில் சவாலாக அமைந்துள்ளன என்பதனை உதாரணங்கள் வாயிலாக விளக்குக.

(15 புள்ளிகள்)

- 5) பருவக்காற்று ஒழுங்குகளின் தோற்றும், விருத்தி பற்றிக் கருத்துரைத்து, அவை அயன வலயப் பிராந்தியங்களில் புவிவெளியுருவச் செயன்முறையில் கொண்டுள்ள செல்வாகினை நூற்றுகி ஆராய்க.

(25 புள்ளிகள்)

- 6) பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டினிற்கு விளக்கக் குறிப்புரை எழுதுக.

அ. கரையோரத் திண்ணலும் நிலவுருவங்களும்

ஆ. வாளிலையாலழிதல் செயன்முறை

இ. புவிவெளியுருவவியற் கற்கையின் பிரயோகங்கள்

(2x12 ½ = 25 புள்ளிகள்)

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை  
 கலை கலாசார பீடம், புவியியற்றுறை  
 நான்காம் வருடம் இரண்டாம் அரையாண்டு சிறப்புக் கலைமாணித் தேர்வு  
 2012/2013 (July. 2015)

**GEOS 4202:** அயனக் காலநிலைப் புவிவெளியுருவவியல்  
 (Tropical Climatic Geomorphology)

நேரம் 03 மணித்தியாலங்கள்

- எவையேனும் நான்து (04) வினாக்களுக்கு விடை தருக.
- எழுத்து தெளிவில்லாதவிடத்து புள்ளிகள் குறைக்கப்படும்.
- பொருத்தமான இடங்களில் விளக்கப்படங்களின் துணையுடன் விடையளிக்குக.

### பகுதி - I

- 1) அ. புவிவெளியுருவவியல் கற்கையின் முக்கியத்துவம் யாதெனக் கருதுகின்றீர்.  
 (05 புள்ளிகள்)
- ஆ. புவிவெளியுருவச் செயன்முறைக்குக் (Geomorphic Process) காரணமான சக்தி முதல்களை வகைப்படுத்தி, அவை தொழிற்படும் விதம் குறித்துக் கருத்துரைக்குக.  
 (08 புள்ளிகள்)
- இ. புவிவெளியுருவச் செயன்முறைகளைக் குறிப்பிட்டு அவற்றை உதாரணங்களுடன் விளக்குக.  
 (12 புள்ளிகள்)
- 2) அ. அயன் வலயப் பிராந்தியங்களில் தின்னலைத் தூண்டக் காரணமான ஏதுக்களின் செயன்முறைகள் குறித்து விளக்குக.  
 (10 புள்ளிகள்)
- ஆ. படிதல் இடம்பெறக் காரணமான யாதேனும் மூன்று ஏதுக்களை குறிப்பிட்டு அவற்றினால் தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு படிதல் நிலவுருவங்களைப் பற்றி வரைபடங்களுடன் விபரிக்குக.  
 (15 புள்ளிகள்)
- 3) அ. பாறைகளை வகைப்படுத்தி அவற்றின் வட்டச் செயன்முறை குறித்து விளக்குக.  
 (10 புள்ளிகள்)
- ஆ. கிரடைட், எரிமலைக் குழம்புப் பாறை, நிலக்கரி, மணற்கல், சுண்ணக்கல், சோக்குப்பாறை, பழங்குப்பாறை, சிலேட் ஆகிய பாறைகள் எவ்வகையைச் சார்ந்தவை என்பதை இனம்கண்டு அப்பாறைகளின் உருவாக்கம், பயன்பாடு தொடர்பில் கருத்துரைக்குக.  
 (15 புள்ளிகள்)